

**திருமங்கையாழ்வார் அருளிச் செய்த
பெரிய திருமொழி
பத்தாம் பத்து**

**ஆறாம் திருமொழி - எங்கானும்
க்ருஷ்ணாவதாரத்தில் ஈடுபாடு 3**

[மற்றை அவதாரங்களின் மேன்மையோடு க்ருஷ்ணாவதாரத்தின் எளிமையை அநுபவித்தல்]

** எங்கானும் ஈதொப்பதோர் மாயம் உண்டே? *

நர நாரணனாய் உலகத்து அற நூல் *
சிங்காமை விரித்தவன் எம்பெருமான் *
அது அன்றியும் செஞ்சுடரும் நிலனும் **
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும்
நெருக்கிப் புகப் * பொன் மிட்டு அத்தனை போது *
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே

1

குன்றொன்று மத்தா அரவம் அளவிக் *
குரை மாகடலைக் கடைந்திட்டு * ஒருகால்
நின்றுண்டை கொண்டு ஓட்டி வன்கூன் நிமிர *
நினைந்த பெருமான் அது அன்றியும் முன் **
நன்றுண்ட தொல் சீர் மகரக் கடல் ஏழ் *
மலையேழ் உலகேழ் ஒழியாமை நம்பி *
அன்றுண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே

2

உளைந்திட்டு எழுந்த மது கைடவர்கள் *
உலப்பில் வலியால் அவர் பால் * வயிரம்
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ *
அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள் **
வளைந்திட்ட வில்லாளி வல்வாள் எயிற்று *
மலை போல் அவுணன் உடல் வள்ளுகிரால் *
அளைந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே

3

தளர்ந்திட்டு இமையோர் சரண் தா எனத் * தான்
சரணாய் முரணாயவனை * உகிரால்
பிளந்திட்டு அமரர்க்கு அருள் செய்து உகந்த *
பெருமான் திருமால் விரி நீர் உலகை **
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மாவலியை *
மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறளாய் *
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே

4

நீண்டான் குறளாய் நெடுவான் அளவும் *
 அடியார் படும் ஆழ் துயராய எல்லாம் *
 தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் *
 செல வைத்த பிரான் அது அன்றியும் முன் **
 வேண்டாமை நமன் தமர் என் தமரை *
 வினவப் பெறுவார் அலர் என்று * உலகேழ்
 ஆண்டான் அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
 அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே

5

பழித்திட்ட இன்பப் பயன் பற்றறுத்துப் *
 பணிந்தேத்த வல்லார் துயராய எல்லாம் *
 ஒழித்திட்டு அவரைத் தனக்காக்க வல்ல *
 பெருமான் திருமால் அது அன்றியும் முன் **
 தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் *
 சினத் தோள் அவை ஆயிரமும் மழுவால் *
 அழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
 அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே

6

படைத்திட்டது இவ்வையம் உய்ய முன நாள் *
 பணிந்தேத்த வல்லார் துயராய எல்லாம் *
 துடைத்திட்டு அவரைத் தனக்காக்க என்னத் *
 தெளியா அரக்கர் திறல் போய் அவிய **
 மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா *
 விலங்கல் புகப் பாய்ச்சி விம்ம * கடலை
 அடைத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
 அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே

7

நெறித்திட்ட மென்கூழை நன்னேர் இழையோடு *
 உடனாய வில்லென்ன வல்லே அதனை *
 இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு *
 இளங்கொற்றவனாய்த் துளங்காத முந்நீர் **
 செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன் *
 செழு நீள்முடி தோளொடு தாள் துணிய *
 அறுத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
 அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே

8

சுரிந்திட்ட செங்கேழ் உளைப் பொங்கரிமாத் *
 தொலையப் பிரியாது சென்று எய்தி * எய்தாது
 இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காத அதன் வாய் *
 இருகூறு செய்த பெருமான் முன நாள் **
 வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து *
 மலை போல் உருவத்தொர் இராக்கதி மூக்கு *
 அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
 அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே

9

** நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் *
வயிற்றை நிறைப்பான் உறிப் பால் தயிர் நெய் *
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி * உரலோடு
ஆப்புண்டிருந்த பெருமான் அடி மேல் **
நன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் *
கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார் *
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி *
இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே

10

அடிவரவு: எங்கானும் குன்று உளைந்து தளர்ந்து நீண்டான் பழித்திட்ட படை நெறி சுரி
நின்றார் மானம்

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
